7th November 1966]

பொறுத்தவரையில், எங்கெங்கே நிலம் இருக்கிறதோ, எங்கெங்கே இவர்களுக்கு உதவி பண்ண முடியுமோ, அங்கெல்லாம் அதற்காக விசேஷ டெபுடி கலெக்டர் நியமித்து, நிலத்தைக் கண்டுபிடித்தும் கொடுத்துவிடுகிற உதவியெல்லாம் செய்கிறார்கள்.

திரு. டி. கார்ச்சா கவுடர் : பர்மாவிலிருந்து வரவேண்டியவர்கள் எல்லாம் வந்து சேர்ந்துவிட்டார்களா? இன்னும் மேற்கொண்டு வரவேண்டியவர்கள் இருக்கிறார்களா ?

கனம் சபாநாயகர் : காலனியைப்பற்றிக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, கனம் அங்கத்தினர் வேறு விஷயத்திற்குப் போய்விட்டார்.

திரு. எரு. சீமைச்சாமி : பர்மா அகதிகளுக்கு வீடுகள் பர்மனென்ட்டாகக் கட்டுவது, தொழிற்சாலைகள் அமைப்பது ஆகியவை போதிய நிதி வசதியைப் பொருத்திருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். இப்பொழுதே பர்மா அகதிகளில் பாதிப் பேர் தெருவிலே பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நிதி வசதி இடம் கொடுக்கும்போதுதான் இத்தகைய வசதிகளை அவர்களுக்குச் செய்வதென்றால், மற்ற பாதிப் பேர்களும் செத்து விடுவார்கள். இதையெல்லாம் கருதி உடனடியாகத் தொழிற்சாலைகளைத் துவங்கி, அவர்களைத் தொழில்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்குமா ?

கனம் திரு. வெ. ராமைய்யா : உடனடியாகத் துவங்கச் செய்வதற்கு வேண்டிய எல்லா முயற்சிகளும் எடுத்துக்கொண்டதன் பேரில்தான், ஓரளவு நாம் உதவி செய்திருக்கிறோம். இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இல்லாத உதவியைக் கூட அவர்களுக்குச் செய்திருக்கிறோம். இதை இன்னும் விரிவாகச் செய்வது நிதி வசதியைப் பொருத்திருக்கிறது.

* 414 Q.—SRI V. SANKARAN : Will the Hon. the Minister for Food be pleased to state—

(a) whether there is any proposal to provide the repatriates from Burma with stalls and bunks in suitable areas in Madras City;

(b) if so, the details thereof; and

(c) whether similar provision would be made in other important towns in the State?

THE HON. SRI V. RAMAIAH : (a) Yes.

(b) Proposals called for from the Collector of Madras are awaited.

(c) The Government have already sanctioned a scheme for the construction of bunks/stalls by local bodies for being allotted to the Burma repatriates who have been granted business loan.

[7th November 1966

திரு. மீ. கலியாணசுந்தரம்: தொழில் நடத்துவதற்கு எனக் கடன் கொடுக்கும்போது, அனுமதிக்கப்பட்ட கடன் தொகை முழுமையாகக் கொடுக்கப்படாமல், பகுதி பகுதியகக் கொடுக்கப் படுகிறது. அதற்குக் காரணம் என்ன? கொடுக்கக்கூடிய தொகையைச் சிறிது சிறிதாகக் கொடுக்காமல் முழுமையாகக் கொடுத்தால்தான், தொழில் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால், கடன் தொகையை முழுமையாக, ஒரே தவணையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கனம் திரு. வெ. ராமையா: கடன் கொடுக்கவேண்டும் என்று நாம் முடிவெடுத்த சமயத்தில், ஒரே தவணையாகக் கொடுத்தால், இடம் கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டோ அல்லது மற்ற சிரமங்கள் காரணமாகவோ பணம் வீணாகப் போய்விடும் என்ற நிலை இருந்ததால், அந்த நேரத்தில் அந்த நடவடிக்கை எடுத்தோம். இப்பொழுது இம்மாதிரி முனிசிபாலிடிகளிலும் பஞ்சாயத்துக் களிலும் ஸ்டால் கட்ட ஏற்பாடு செய்திருக்கிறோம். அதனால், இப்பொழுது இருக்கக்கூடிய நிலையில் மறுபரிசிலனை செய்ய வேண்டும். முடிந்தால் ஒரே தவணையில் மொத்தமாகக் கொடுக்க வேண்டும், பகுதி பகுதியாகக் கொடுத்தால் ஏராளமாக விரயம் ஏற்படும் என்பதை ஒத்துக்கொள்ளுகிறோம். ஒரு ஜில்லாவில் கடன் தொகையில் ஒரு பகுதியை வாங்கிக்கொண்டு, பிறகு இன்னொரு ஜில்லாவிற்குச் சென்று, அங்கே கடன் கோரக்கூடிய நிகழ்ச்சியெல்லாம், பகுதி பகுதியாகக் கடன் கொடுப்பதினால் ஏற்படக்கூடும் என்று தெரிய வருகிறது. குறிப்பாகத் திருச்சி ஜில்லாவில் அத்தகைய விவரம் வந்திருக்கிறது. கஷ்டம் இருக் கிறது. இதை அவர்களுக்கு ஒரே மொத்தமாகக் கொடுப்பதனால் லாபம் இருக்கிறதா, எப்படித் தொடர்ந்து கண்காணிப்பது என்பதையெல்லாம் பரிசீலனை செய்யவேண்டியிருக்கிறது.

திரு. சா. கணேசன்: இந்த மாதிரி கடைகள் வைப்பதற்குப் பிற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டக் கலெக்டர்களை வேண்டிய நடவடிக்கை எடுத்துக்கொள்ளும்படி அனுமதித்திருப்பதாகப் பொருள்பட அமைச்சர் அவர்கள் முன் கூறிய பதிலில் கூறினார்கள். அப்படியானால், எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த அளவுக்குத் திட்டம் போடப்பட்டது? எந்த அளவுக்கு அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? அதில், எவ்வளவு தொகை செலவாகியிருக்கிறது? இன்னும் எவ்வளவு செலவு ஆகவேண்டி யிருக்கிறது? இந்த விவரங்களை அமைச்சர் அவர்கள் சொல் வார்களா?

கனம் திரு. வெ. ராமையா: பெட்டிக் கடை வைப்பது பற்றியது இந்தக் கேள்வி. மேலும், விவரம் சொல்லுகிறேன். வடாற்காடு மாவட்டத்தில் இதற்காக அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 2,37,700 ஆனால், என்னிடமிருக்கும் விவரம், அந்தத் தொகை ஒன்றுமே செலவாகவில்லை என்பது. தென்னாற்காடு ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்ட தொகை ரூ. 1,49,000. செலவான தொகை

[7th November 1966]

ரூ. 68,000. தஞ்சை ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 1,28,500. செலவானது ரூ. 1,28,674. இராமநாதபுரம் ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 49,200. செலவிட்டது ரூ. 30,000. திருச்சி ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 12,000. செலவிடப்பட்ட விவரம் ஒன்றும் இல்லை. மதுரை ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 66,500. செலவிட்டது ரூ. 2,700. திருநெல்வேலி ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 24,000. தொகை செலவிடப்படவில்லை. செங்கற்பட்டு ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 37,700. செலவிடப்பட்டது ரூ. 37,200. நீலகிரி ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 62,000. அது செலவாகவில்லை. கன்யாகுமரி ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 7,500. செலவிடப்பட்டது ரூ. 7,500. கோயமுத்தூர் ஜில்லாவிற்கு அனுமதிக்கப்பட்டது ரூ. 1,80,000. செலவிடப்பட்டது ரூ. 57,500.

திரு. சா. கணேசன்: பர்மாவில் பணி செய்யச் சென்றவர்களும், அங்கிருந்து திரும்பி வருகிறவர்களும் மிகக் கணிசமான தொகையுள்ள ஜில்லா, இராமநாதபுரம் ஜில்லாவாகும். அப்படியிருக்க—பிற மாவட்டங்களுக்குக் கொடுத்ததைப்பற்றி, சாங்ஷன் செய்ததைப்பற்றி நான் குறை கூறவில்லை—இராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சுமார் 49,000 ரூபாய்தான் இதற்காகச் சாங்ஷன் செய்யப்பட்டிருக்கிறது. அதிலே ஓரளவுதான் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்ற குறிப்பையும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இது எந்த அளவிற்குப் போதும் அல்லது பூரணமாக அவர்களுடைய துயரத்தைத் துடைப்பதற்கு அல்லது வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு உதவும் என்பதைக் கருதி, இந்தத் தொகையை அங்கே அதிகப்படுத்தி, வளத்தைப் பெருக்க அரசு முன் வருமா?

கனம் திரு. வெ. ராமையா: பர்மாவிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு எத்தனையோ திட்டங்கள் அடிப்படையில் உதவி செய்கிறோம். இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலம் கொடுப்பது, கிணறு தோண்ட உதவி செய்வது, போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். பெட்டிக் கடை கட்டுவதற்காக முனிசிபாலிடிகளுக்கும் நகரப் பஞ்சாயத்துக்களுக்கும் கடன் கொடுக்கிறோம். முனிசிபாலிடிகளும் நகரப் பஞ்சாயத்துக்களும் இந்தத் தொகையை வாங்கிப் பெட்டிக் கடைகள் கட்டிக் கொடுப்பதற்கு முன் வந்தால், அந்தப் பணம் பூராவையும் கொடுக்க முடியும். மேலும் தேவைப்பட்டாலும் கொடுக்கலாம். அவர்கள் முன் வரவில்லையென்றால், அதற்கு நாம் என்ன செய்வது?

* 415 கேள்வி.—திரு. சீ. சிவசுப்பிரமணியன்: கனம் உணவு அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பாரா—

(அ) தென்னார்க்காடு ஜில்லா, சிதம்பரம் தாலுகாவில் குடியேறியிருக்கும் பர்மா அகதி குடும்பங்கள் எத்தனை?

(இ) அவர்கள் எங்கெங்கு குடியேறியிருக்கிறார்கள்?